

Written by
Saturday, 16 August 2008 16:56 -

இப்படிப்பட்ட பலவளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திரமான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருந்த நாடு என்றும் சொல்லப்பட்டது வருகின்றது? முதலாவது, மறே கண்ட வளமுள்ள செல்வம் எல்லாம்களும் அடையத்தக்க மாதிரியான சமீக அமைப்பு இல்லாமல் செல்வங்கள் சில வகுப்பு மக்களாகக் கே உரியவையாகவும் அனுபவிக் கத் தக்கவையாகவுமான சமீக அமைப்பு முக்கிய காரணமாகும்.

அதாவது, வருணாசிரம தரம்ப்படி இன்ன இன்ன வகுப்புக்கூ இன்ன இன்ன தொழில், இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே, நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைபடுத்திக் கொண்டிருக்கிறது என்பது முதல் காரணம். வள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்தத் தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ நெற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும், வருணமுறை தவறிப் பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களாகவும் ஆனாலும் கூட, அந்தப் பணமானது மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் அதாவது, 'சுத்திரன் செல்வத்தைப் பிராமணன் எந்தவிதத்திலானாலும் கொள்ளை அடிக் கலாம்' என்கின்ற தர்மப்படி, சுத்திரன் செல்வத்தைக் கொள்ளை கொள்ளவேஸ்தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மீலம் கொள்ளை அடிக் கப்பட்டது விடக்கின்றன.

இந்தக் காரணத்தாலையே சுத்திரர்களில் 100க்கு 75 பேர்கள் கடன்காரர்களாகவே இருக்க நேரிட்டு இருக்கின்றது. மேலும், நமது மக்களின் மதத் தத்துவமே இவ்வாலக வாழ்க்கை "பொய்" என்பதும் "மாயை" என்பதும்; செல்வத்தை மோட்சத்தில் இடம் பிடித்து வகைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்துகொள்ளவும் செல்வழிக் க வேண்டாம் என்கின்றதுமான எண்ணங்கள், செல்வங்களபை பாழாக்கி விடக்கின்றன.

அன்றியும், பாடுபடக்கின்ற மக்களுக்குத் தங்கள் மதக் கடமை, சாதிக் கடமை என்பது மாத் திரமல் லாமல் முன் ஜன்மக் கர்மத்தின் பயன் என்றும் எண்ணும் எண்ணங்களே புகுத்தப்பட்டது, தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலமையையும் உணராமல் இருந்து வருகின்ற குணமும் தகுந்த பயனை அடைய முடியாமல் செய்து விடக்கின்றன.

சாதாரணமாக, சின்ன மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு இருக்காமோ, அதில் 4இல் 1 பங்குக்குக் குற்றையாமல் இம் மாகாணத்தில் வரும் படி வரத்தக்க சொத்துக்கள் கொண்ட தர்மஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவற்றின் மற்ற செல்வங்கள்க்கென்று நமது மக்களால் செய்யப்பட்டும் செல்வங்களின் மொத்தம், நாம் செலுத்தும் வரித் தொகைக்குக் குற்றையாதென்றே சொல்லலாம். இவ்வை இந்த நாட்டு மக்களுக்குப்

Written by

Saturday, 16 August 2008 16:56 -

பயன்படாததோடு வீணான சிலவினமாகவே ஏற்பட்டுவிடுகின்றன.

அன்றியும் தர்மஸ்தாபனங்களில் வரும்படி இல்லாமல் வறும் முடக்கமாய் இருக்கும் சொத்துகள் தங்கம், வள்ளி, கல் நகைகள், இடங்கள் முதலியன கோடிக் கணக்கான ரூபாய் வரும்படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துகள் யாதொரு பிரயோசனம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இவ்வளவும் தவிர, இந்திய மக்களின் வருமானம் என்பதே அவர்கள் தங்களது தொழில் முறைகளைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாததால் பிரயோசன அதிகமும், சாமான்யோக்கியத்தைக் குறைவும், உற்பத்திக் குறைவும் இதனால் வரும்படி குறைந்ததுமாக இருப்பதுடன், மனிதனுடைய தவேகையும், போக போக்கியங்களும் வணேட்டியவகைகளாக கெல்லாமல் ஏழை முதல் சிலவ்வான், மகாராஜாக்கள் வரை, வள்ளிநாட்டுப் பொருள்களையே உபயோகிக்க வணேட்டியவர்களாகி, அதன் மூலம் சிலவ்வம் ஏராளமாய் வளியில் போய் விடுவதால், ஒருவித நஷ்டத்தையும் அடைய வணேட்டியதாக ஏற்பட்டு விடுகின்றது.

இந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்ப்படுத்துவதற்கு முதலாவது, வருணாசிரம முறை ஒழிய வணேட்டும்; இரண்டாவது, மதசம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வணேட்டும்; இன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான் 'சனி விலக்கு' ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வணேட்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வணேட்டும்.

பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கையை வணேட்டுமானால், அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல், மக்களுடைய மதியீனத்தையும் பகுத்தறிவற்றத் தன்மையையும் ஆதரவாய் உபயோகித்துக் கொண்டு, வள்ளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரவை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக் கடகளை மூடி விடுவதாலும், பொருளாதாரத் துறையைச் சரிப்படுத்துவிடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமானதும், அறிவுடமையானதோ, காரியத்தில் பயன்கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லிவிட முடியாது.

(‘0000 0000’ 000000 13.9.1931 00000 000000 0000000000)

<http://www.keetru.com/rebel/periyar/7.php>